

தலைப்பு 236 - அரசகரும மொழிகள் திணைக்களம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 236 - அரசகரும மொழிகள் திணைக்களத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு உரிய தகவல்களையும் உள்ளடக்கி நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2025 மே 19 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் திணைக்களத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 மே 29 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அரசகரும மொழிகள் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான அறிக்கையிடல் அடிப்படையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய அறிக்கையிடல் அடிப்படை தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரச கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அரசகரும மொழிகள் திணைக்களத்தினதும், பொதுத் திறைசேரியினதும் மற்றும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தினதும், பொதுத் திறைசேரியினதும் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் திணைக்களத்தால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் திணைக்களத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

- (அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்களுடன் நேரொத்ததாக உள்ளது எனவும்,
- (ஆ) முன்னைய ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

3. நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்

பரிந்துரைகள்

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் நிதிப் பிரமாணக் கோவையின் 50(ii) இன் பிரகாரம் மதிப்பீடு இயலுமானவரை முழுமையாகவும் சரியாகவும் தயாரிப்பதற்கு கணக்கீட்டு உத்தியோகத்தர் கவனத்திற்கொள்ள வேண்டியிருந்த போதும் கீழே குறிப்பிடப்படுகின்ற சேமிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

செலவின விடய இலக்கம் 236-1-1-1202(010) இன் கீழ் ரூபா 340,000 ஆன மொத்த நிதி ஏற்பாடும் சேமிக்கப்பட்ட துடன் 04 மீண்டெழும் செலவின விடயங்களுக்குரிய தேறிய நிதி ஏற்பாடுகளில் கூட்டுமொத்தமாக ரூபா

ஆண்டின் போது மின்சாரம் செயலிழந்தமை குறைக்கப் பட்டமையால் திணைக்களத் தின் மின்பிறப்பாக்கியைப் பயன்படுத்துதல் எதிர்பார்க்கப் பட்ட பிரகாரம் இடம்பெறாமை

மதிப்பீடு இயலுமான வரை சரியாக தயாரிக்கப்படல் வேண்டும்.

77,683,000 தொகையும், அதன் செலவினம் மற்றும் பல்வேறு காரணங்களுபா 59,545,199 தொகையும் ஆக ளினால் சில செலவின ஒவ்வொரு செலவின விடயத்திலும் 21 விடயங்களில் நிதி ஏற்பாடு சதவீதத்திற்கும் 56 சதவீதத்திற்கும் எதிர்பார்க்கப்பட்ட பிரகாரம் இடையிலான வீச்சிலான பிரகாரம் ரூபா 18,137,801 சேமிப்பு காணப்பட்டது. செலவினம் செய்யப்படாமை யின் காரணமாக இந்த சேமிப் புக்கள் ஏற்பட்டிருந்தது.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 பணிப்பொறுப்புக்கள் நிறைவேற்றப்படாமை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
தேசிய மற்றும் சர்வதேச மொழி இயலுமையை மேம்படுத்துவதற்காக பாடநெறி ஒழுங்கமைத்தல் நிறுவனத்தின் பிரதான நோக்கமாக இருந்த போதும் சர்வதேச மொழி மேம்படுத்தலுக்காக நடப்பாண்டில் பாடநெறிகள் ஒழுங்கமைக் கப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டிற்காக மொழிப் பாடநெறிக்காக கற்புல மற்றும் செவிப்புல ஊடகம் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதும் பதிவு செய்த எண்ணிக்கையின் பிரகாரம் தமிழ் மொழி மூலப் பாடநெறி மட்டுமே ஆரம்பிக்கக் கூடியதாக இருந்தது.	நிறுவனத்தின் பிரதான நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு இயலுமான வகையில் செயல் நடவடிக்கைத் திட்டத்தின் செயற்பாடுகளை திட்டமிட்டு அமுல்படுத்துதல் வேண்டும்.

4.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) திணைக்களத்தின் 30 மொனிட்டர்களுடன் மொழி ஆய்வுகூடம், 18 மொனிட்டர் களுடன் மதிப்பீட்டு நிலையம் மற்றும் 30 மொனிட்டர்களுடன் விரிவுரை மண்டபம் குறைவாகப் பயன்படுத்தப் பட்டதுடன் 2024 ஆம் ஆண்டின் 13 பாட நெறிகளுக்கு பங்குபற்றிய 100 மணித்தியால தமிழ் மொழி சான்றிதழ் பத்திரப் பாடநெறி மாத்திரம் நடாத்தப்பட்டிருந்தது.	கணனியை அடிப்படையாகக் கொண்ட தேசிய மொழி தகைமை மதிப்பீட்டின் நுழைவு பரிசோதனைகளுக்காக போதியளவான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டின் போது கிடைக்காமையினால் மதிப்பீட்டு பரிசோதனைகளை நடாத்துவதற்கான தேவை காணப்படவில்லை. 2024 ஆம் ஆண்டில் மொழி ஆய்வு கூட மூலம் நடாத்தப்படுகின்ற மொழிப் பாடநெறிகளுக்கான பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கையின் பிரகாரம் 100 மணித்தியால தமிழ் மொழி சான்றிதழ்பத்திர பாடநெறி மாத்திரமே ஆரம்பிக்கக் கூடியதாக இருந்தது.	மொழி ஆய்வு கூடம், மதிப்பீட்டு நிலையம், விரிவுரை மண்டபம், கணனி மற்றும் உபகரணங்கள் போன்ற சொத்துக்களை உச்ச அளவிலான பணிகளில் ஈடுபடுத்தவதற்கு திட்டமிட்டு அமுல்படுத்துதல் வேண்டும்.

(ஆ)	பரீட்சை நடவடிக்கை களுக்காக 2017 ஆம் ஆண்டில் ரூபா 2,426,125 செலவில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர்கூடம் 2024 ஆம் ஆண்டின் போது தேசிய மதிப்பீட்டு பரிசோதனைகள் (NLQ) 4 இற்காக தேவையான இறுவெட்டுக்களை தயாரிப்பதற்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருந்தது.	2024 ஆம் ஆண்டின் போது பரீட்சை பிரிவில் இருந்து தேசிய மொழி தகைமை மதிப்பீட்டு பரீட்சைகள் 04 இனது இறுவெட்டுக்கள் மாத்திரமே தயாரிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக திணைக்களம் நடாத்திய விஷேட விழா சந்தர்ப்பங்களின் போது அவை களுக்குரிய இறுவெட்டுக்களை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.	ஒலிக் கூடத்தை உச்ச அளவில் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டு அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
-----	---	---	--

4.3 முகாமைத்துவ நலிவுகள்

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ)	கிரயம் ரூபா 10,810,000 ஆன மொறட்டுவ பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட சிங்களம் - தமிழ் மற்றும் தமிழ் - சிங்களம் மொழிபெயர்ப்பு மென்பொருளில் சரியான தன்மை தொடர்பான சான்றிதழ் ஒன்று அரசு கரும மொழிகள் ஆணையாளர் நாயகத்தால் செயற்திட்டப் பணிப்பாளர் களிடமிருந்து கோரப்பட்ட போதிலும் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு தவறியிருந்தது. மென் பொருள் பயனர்கள் 225 பேர்களுக்கு அண்ணள விலான தரப்பினர் பயன்படுத்துவதாக காண்பிக்கப்பட்ட போதிலும் இலத்திரனியல் முகவரி தகவல்களை கோருவோரும் அதனைப் பயன்படுத்தியிருக்க வில்லை.	மொழிபெயர்ப்பு மென்பொருள் அரசு நிருவாக அமைச்சிற்குரிய சேவரினைப் பயன்படுத்தி 225 பயனர்களுக்கு அண்மித்த அளவில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டமையால் பல்கலைக் கழகத்திற்கு செலுத்தப்பட்ட தொகைக்கு சமமான மென்பொருள் ஒன்று வடிவமைக் கப்பட்டிருந்தது. அபிவிருத்தி செய்யப்பட்ட மென்பொருளை விட சரியான மற்றும் மொழி பெயர்ப்பு மென்பொருள் தற்போது சந்தையில் காணப்படுகின்றமை யால் பயனர்கள் அந்த மென் பொருளை பயன்படுத்துகின்றனர்.	மென்பொருளில் குறைபாடுகளை இனங்கண்டு சரி செய்து மொழி பெயர்ப்பு நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியான பங்களிப்பை நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியான பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ)	வாய்மொழி மூல, எழுத்து மூல, பேச்சு மொழிகள் திறன் பாடநெறிகளுக்காக 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 3,561,166 பெறுமதியான உபகரணங்கள் துணை பாட நெறி நூற்கள் 23,158 இருப்பு பயன்படுத்தப்படாமல் காணப்பட்டது.	இந்த புத்தகங்கள் அரசு நிறுவனங்களுக்கும், பாடசாலை களுக்கும் இலவசமாக விநியோ கிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் படுகின்றது. நீதி அமைச்சின் தேசிய ஒன்றிணைந்த பிரிவின் மூலம் ஒழுங்கமைக்கப்படுகின்ற பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களின் போது இந்தப் புத்தகங்கள் பொருத்தமான பிரகாரம் பகிர்ந்தளிப்பதற்கு	தேவையான மதிப்பீட்டினை மேற் கொள்ளாமல் மேற் கொள்ளப்பட்ட கொள்வனவுகள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த உத்தியோ கத்தர்களை இனங் கண்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் வேண்டும். புத்தக

நடவடிக்கை எடுக்கப்படும்.

இருப்பை
பயன்படுத்துவதற்காக
திட்டம் தயாரிக்கப்படல்
வேண்டும்.

- (இ) கூட்டுப்பெறுமதி ரூபா 288,408 ஆன பல்வேறு வகைகளிலான 22 மொனிட்டர்களும், கூட்டுப் பெறுமதி ரூபா 130,000 ஆன பாதுகாப்பு உடைத் தொகுதிகள் 400 உம் 2022 ஆம் ஆண்டு முதல் விநியோகிக்கப்படாமல் களஞ்சியத்தில் காணப்பட்டது.
- பழுபார்க்கக்கூடிய அச்சிடல் இயந்திரத்தை பழுபார்த்து டோனர் விநியோகித்த பின்னர் மிகுதி டோனர் தேவையின் பிரகாரம் ஏனைய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் பாதுகாப்பு உடைகள் தொகுதி வடக்கு கிழக்கு கிராமிய வைத்தியசாலைகளுக்காக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- தேவை இன்றி மேற்கொள்ளப்பட்ட பொருள் கொள்வனவுகள் தொடர்பாக உரிய உத்தியோகத்தர்கள் பொறுப்புக் கூறுதல் வேண்டும்.